

Total No. of Pages : 3

Register Number :

6678

Name of the Candidate :

M.Com. DEGREE EXAMINATION MAY 2014.

(FIRST YEAR)

120 — FINANCIAL MANAGEMENT

(NEW REGULATIONS)

**(Common for M.Com. (NR) M.Com. BIM (NR), M.Com. CA (NR)
M.Com. A & F (NR) M.Com. Edn. Mgt. (NR))**

Time : Three hours

Maximum : 100 marks

PART A

Answer any FIVE questions.

(5 × 8 = 40)

Each question carries 8 marks.

1. Define 'financial management'. Discuss its nature and scope.
2. What is annuity? State the formula for the present value of an annuity.
3. How is the cost of preference calculated?
4. What is financial leverage? Explain its importance.
5. Discuss the various phases of the capital budgeting process.
6. Explain the nature and forms of dividend.
7. What do you mean by the term cash management? Discuss its objectives.
8. Discuss the cost associated with receivables and benefits of receivable management.

PART B

Answer any THREE questions.

(3 × 20 = 60)

Each question carries 20 marks.

9. Explain the special features of the traditional and modern approaches to financial management.
10. Discuss clearly the different evaluation techniques of capital budgeting process.
11. Briefly discuss the significance of capital structure theories.

12. The following information has been extracted from the balance sheet of Gokul Ltd. as on 31.12.2012

	Rs. in lakhs
Equity	400
12% debentures	400
Term loans (interest 18%)	1,200
	<u>2,000</u>

- (a) Determine the weighted average cost of capital of the company. It had been paying dividends at a constant rate of 20% p.a.
- (b) What difference will it make if the current market price of the Rs. 100 share is Rs. 160?
- (c) Determine the effect of income tax on the cost of capital.
13. From the following information you are required to calculate working capital requirements :

Annual sales	Rs. 7,80,000
Percentage of net profit to cost	25%
Credit allowed to debtors	8 weeks
Credit allowed by creditors	4 weeks
Stock	6 weeks

தமிழாக்கம்

பகுதி அ

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்க. (5 × 8 = 40)
ஒவ்வொரு வினாவிற்கும் எட்டு மதிப்பெண்கள்.

- இலக்கணம் தருக 'நிதி சார் மேலாண்மை'. அதன் இயல்புகளையும் வரைவெல்லையும் விளக்குக.
- ஆண்டுதொகை என்றால் என்ன? நடப்பு மதிப்பின் ஆண்டு தொகையின் முறையான குறியீடுகளை குறிப்பிடுக.
- முன்னுரிமை பங்கின் அடக்கவிலையை எவ்வாறு கணக்கிடலாம்?
- நிதிசார் நெம்புகை என்றால் என்ன? அதன் முக்கியத்துவத்தை விவரி.
- மூலதன திட்ட அறிக்கை தயாரிக்கும் முறையின் பல்வேறு படிநிலைகளை விளக்குக.
- பங்காதாயத்தின் இயல்புகள் மற்றும் வகைகளை விவரி.
- ரொக்க மேலாண்மை பற்றி நீவிர் என்ன தெரிந்துள்ளீர்? அதன் நோக்கங்களை விளக்குக.
- வசூலிக்க வேண்டிய சொத்துக்களோடு தொடர்புடைய அடக்க மதிப்பையும் வசூலிக்க வேண்டிய சொத்துக்களை நிர்வாகம் செய்தலின் நன்மைகளையும் விளக்குக.

பகுதி ஆ

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்க. (3 × 20 = 60)
ஒவ்வொரு வினாவிற்கும் இருபது மதிப்பெண்கள்.

9. நிதிசார் மேலாண்மையில் மரபுவழி அணுகுமுறை மற்றும் நவீன அணுகுமுறையின் சிறப்பு குணநலன்களை விளக்குக.
10. மூலதனதிட்ட அறிக்கையை மதிப்பீடு செய்யும் பல்வேறு முறைகளை தெளிவாக விளக்குக.
11. மூலதன கட்டமைப்பு தொடர்பான கருத்தியல் கோட்பாடுகளின் முக்கியத்துவத்தை சுருக்கமாக விவரி.
12. கீழ்க்கண்ட விபரங்கள் கோகுல் லிமிடெட்-யிடம் இருந்து 31.12.2012 அன்றைய தேதியில் எடுக்கப்பட்டது ஆகும்

ரூ. இலட்சங்களில்

நேர்மை பங்குகள்	400
12% கடன் பத்திரங்கள்	400
காலக் கடன்கள் (வட்டி 18%)	1,200
	<u>2,000</u>

- (அ) நிறுமத்தின் எடைமுறை சராசரி மூலதன அடக்கவிலையை தீர்மானம் செய். இந்நிறுமம் தொடர்ச்சியாக 20% வீதம் பங்காதாயம் வழங்கி வருகின்றது
 - (ஆ) நடப்பு சந்தை விலை பங்கு ரூ. 100 என்பது ரூ. 160- ஆக மாறும் போது ஏற்படும் வித்தியாசம் என்ன?
 - (இ) மூலதன அடக்கவிலையில் ஏற்படும் வருமான வரி தாக்கத்தை தீர்மானிக்க.
13. கீழ்க்கண்ட விபரங்களில் இருந்து நடைமுறை முதல் தேவையை கணக்கிடுக.
- | | |
|-------------------------------------|--------------|
| வருட விற்பனை | ரூ. 7,80,000 |
| அடக்கவிலை தொடர்பான நிகர லாப விகிதம் | 25% |
| கடனாளிகளுக்கு வழங்கப்பட்ட கடன் | 8 வாரம் |
| கடனீந்தோரால் வழங்கப்பட்ட கடன் | 4 வாரம் |
| இருப்பு சரக்கு | 6 வாரம் |